

GST: Expectations high

□ **Council may cut rates on 70-80 goods, services**



New Delhi, Jan 17:

GST Council is expected to revise rates of 70 to 80 items and services in a meeting scheduled. The GST Council, headed by Finance Minister Arun Jaitley and having state finance ministers as members, is also expected to simplify the process of registration, returns filing and claiming input tax credit (ITC) under the new indirect tax regime.

'In this meeting the Council is expected to revise rates of about 25 goods and another 45-55 services. Total 70-80 items' rates could be revised downward,' an official, who is part of the rate fitment committee, told NDTV. Rates of 5-6 irrigation equipment is likely to be lowered from 18 per cent to 12 per cent. Rates of bio-diesel and electric buses are likely to be slashed from 28 per cent to 18 per cent, official sources said.

In a bid to make it easier to file returns under the new tax regime, the GST Council is also expected to discuss the recommendations of the Law Review Committee. 'Several changes in the law have been suggested by the Law Review Committee. These changes would ensure easing the compliance burden of the taxpayers and in turn improve the collections under GST,' an official said. The GST Council is expected to discuss the recommendations

of the panel to allow single registration for large service providers who have a turnover of over Rs 5 crore and are present in 10 states or more, like airlines and banks.

AS ONE

The Council is also expected to merge forms GSTR-1, GSTR-2 and GSTR-3 into a single form. Currently, traders have to file three returns very month. This is going to be reduced to a single filing every month. 'The simplification process might take about 6-8 months as changes will have to be done to the software. New format will have to be put in place so till that time extensions will be given for filings through GSTR-3B,' an official involved in the process said.

COLLECTIONS SO FAR

The Council is expected to accept the suggestions to ease the compliance burden to ensure better collections under GST. Revenue collections under GST have declined by almost 14 per cent from Rs 94,063 crore in July (GST was rolled out in July, 2017) to Rs 80,808 crore in November.

Changes in the law will also be made to increase the threshold limit for the composition scheme to Rs 2 crore. Currently, the composition scheme is available to traders with a turnover of up to Rs 1.5 crore.

CASTLE TRADERS LIMITED

(CIN:L51909TN1983PLC045632)

[GSTIN:33AABCC8853F1ZR]

Regd. Office: Old No.617, New No.418,

'Bharat Kumar Bhavan', Anna Salai,

Chennai - 600006

Phone:044-42269666

Website:www.castletraders.in

Mailid:cs@khivrajgroup.com

Pursuant to the Regulation 29 read with Regulations 30, 33, 46 and 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and other applicable provisions, if any, NOTICE is hereby given, that a meeting of the Board of Directors of the company will be held on Thursday, the 1st February 2018, Inter-alia: i) to discuss and approve, the unaudited financial results (subjected to the Limited Review by statutory auditors) for the quarter ended 31st December 2017;

The information is also available on the website of the company at www.castletraders.in and on the website of the Metropolitan Stock Exchange of India Limited at www.msx.in

Further it is notified that the trading window for dealing in the shares of the company will remain closed from 17th January 2018 to 3rd February 2018 (both days inclusive) for all the connected persons as per the SEBI (Prohibition of Insider Trading) Regulations, 2015.

For Castle Traders Limited

Place:Chennai

S. VIJAYALAKSHMI

Date: 16th January 2018

Company Secretary

சாலை விபத்தில் ஒருவர் பலி

சென்னை, ஜன.17
நீலாங்கரை அருகே நேற்றிரவு 12 மணியளவில் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் கட்டுப்பாட்டை இழந்ததால் சென்டர் மீடியனில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காயம் அடைந்தனர். வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 32). இவரும், இவரது நண்பர்களான தங்கபாண்டியன் (வயது 22), மணிகண்டன் (வயது 20) ஆகியோரும் நேற்று கோவளம் பகுதிக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சுற்றுலா சென்றனர். நேற்றிரவு 12 மணியளவில் நீலாங்கரை அருகே மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து கொண்டிருந்தது. பிரகாஷ் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார்.

இந்நிலையில் சாலையை ஒருவர் கடந்தபோது திடீரென பிரேக் போட்டதால் வண்டி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையப்பகுதியில் உள்ள சென்டர் மீடியனில் மோதியது. இந்த விபத்தில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது நண்பர்களான தங்கபாண்டியனும், மணிகண்டனும் பலத்த காயம் அடைந்து சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெயர் மாற்றம்

விழுப்புரம்-605 401, வழுதா ரெட்டி, கோவிந்தராஜலு கார்டன், எண். 27/2173 என்ற முகவரியில் குடியிருக்கும் திரு. சீனிவாசன் என்பவரின் மகனாகிய **தியாகராஜன் சீனிவாசன் (THIAGARAJAN SRIWASAN)** என்கிற நான் (பிறந்த தேதி: 15.01.1954) இனிமேல் **தியாகராஜன் (THIYAGARAJAN)** என்று அறியப்படுவேன்.
தியாகராஜன் THIAGARAJAN

பெயர் மாற்றம்

விழுப்புரம்-605 401, வழுதா ரெட்டி, கோவிந்தராஜலு கார்டன், எண். 27/2173, மனை எண். 52 என்ற முகவரியில் குடியிருக்கும் திரு. சீனிவாசன் என்பவரின் மகனாகிய **தியாகராஜன் சீனிவாசன் (THIAGARAJAN SRIWASAN)** என்கிற நான் (பிறந்த தேதி: 15.01.1954) இனிமேல் **தியாகராஜன் சீனிவாசன் (THIYAGARAJAN SRINIVASAN)** என்று அறியப்படுவேன்.
தியாகராஜன் சீனிவாசன் THIAGARAJAN SRINIVASAN

மாலைச்சுடர்
உங்கள் வீடு தேடி
வர அணுகவும்
Phone:
9176699819

பெயர் மாற்றம்

சென்னை-800 122, காஞ்சிபுரம், மாங்காடு, பட்டுர், பஞ்சாட்சரம் தெரு, எண். 3/355 என்ற முகவரியில் குடியிருக்கும் திரு. முகமது கலீல் என்பவரின் மகனாகிய **முகம்மது அக்ரம். M. (MOHAMMED AKRAM.M.)** என்கிற நான் (பிறந்த தேதி: 07.09.1998) இனிமேல் **முகம்மது அக்ரம். M. (MOHAMED AKRAM. M.)** என்று அறியப்படுவேன்.
முகம்மது அக்ரம். M. MOHAMMED AKRAM.M.

மத்திய சென்னை மாவட்ட சீட்டு நிதி வழக்குகள் நடுவர் நீதிமன்றம், N.S.C. போஸ் ரோடு, குறளகம், முதல் தளம், சென்னை-108

நடுவர்
மத்திய சென்னை மாவட்ட சீட்டு நிதி வழக்குகள் நடுவர் நீதிமன்றம், N.S.C. போஸ் ரோடு, குறளகம், முதல் தளம், சென்னை-108, வழக்கு எண். 196/2015

பூக் கோலம் சிட்டில் அண்ட் ஸ்பானைஸ் கம்பெனி (பி) லிமிடெட், நெ.49, ஆற்காடு ரோடு, கோடம்பாக்கம், சென்னை-24, -எதிர்-

1. V.Ramesh, S/o. Vadivel, 28, Ashri Street, Thallakulam, Madurai - 625 002.
2. R.Veerasevi W/o.Ramesh, 28, Ashri Street, Thallakulam, Madurai - 625 002.

செரத்து விபரம் ஆவண எண்.2797/2012
மதுரை டி மதுரை வடக்கு ரிடி தாமரைப்பட்டி சப்டி மதுரை வடக்குத் தாலுகா கிடாரிப்பட்டி கிராமம், பட்டா எண்.2539-ல் அயன் பூஞ்சை R.S.No. 628 ஏக்கர் 11 சென்னை 25-க்கு தற்போதைய பூட்டி-ஆர்.படி பூட்டி-ஆர்.சீவே எண்.628-ன் ஹெக்டேர் 4.55.5.5 ல்டபுரம் ஏக்கர் 5 உள்ள பூஞ்சை நிலம் தீங்கலாக மீதமுள்ள தளப்புரம் ஏக்கர் 6 சென்னை 25 உள்ள நிலத்திற்கு தற்போது சப்டிசீவன்படி பட்டா எண்.2849-ல் S.No.628/2B-ல் கட்டுப்பட்டு ஏக்கர் ஹெக்டேர் 2.53.00-க்கு ஏக்கர் 6 சென்னை 25-ல் தென்புரம் பகுதியில் கட்டுப்பட்டு ஏக்கர் 1 சென்னை 07ல் வடபுரமுள்ள சென்னை 47க்கு நான்குமால் விபரம்

வடக்கே: சீவே எண் 628 ல் கட்டுப்பட்டு நிலம்
கிழக்கே: வாய்க்கால்,
தெற்கே: இதே சீவே தம்பலில் கட்டுப்பட்டு தென்புரமுள்ள நிலம்
மேற்கே: சைய்யது காசீம் வகையரா நிலம்

இதற்குள் பட்ட சென்னை 47 முழுமையும் இந்த தளப்பத்திற்கு கட்டுப்பட்டு. மேற்படி சொத்து மூலார் பஞ்சாயத்து யூனியனைச் சேர்ந்த கிடாரிப்பட்டி ஊராட்சி மன்ற எல்லைக்குள் பட்டது.

வாதி சீட்டு நிறுவனத்திற்கு தாங்கள் செலுத்த வேண்டிய நிறுவன பாக்கி வட்டியுடன் ரூ.3,71,935/- தொகையை திரும்பப் பெற இந்த தாவா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தாவா 30.01.2018 அன்று காலை 11.00 மணிக்கு மத்திய சென்னை மாவட்ட சீட்டு நிதி வழக்குகள் நடுவர் நீதிமன்றம், N.S.C. போஸ் ரோடு, குறளகம், முதல் தளம், சென்னை - 108 முன்பு இறுதியாக விசாரணைக்கு அழைக்கப் பட்டிருக்கிறது. அன்று தேரில் ஆஜராகாதவரின்மீது இந்த தாவா உங்களுக்கு எதிராக ஒரு தலைபட்சமாக முடிவு செய்யப்படும்.

ஈ-நிராயத்தான்
வாதிபின் வழக்கறிஞர்

கேசல் டிரேடர்ஸ் லிமிடெட்

[CIN: L51909TN1983PLC045632]
(GSTIN:33AABCC8853F1ZP)
பதிவு அலுவலகம்: பழைய எண்.617, புதிய எண்.418, பரக்குமார் பவன், அண்ணாசாலை, சென்னை - 600 006.
தொலைபேசி எண்:044-4226 9666
இணையதளம்: www.castletraders.in,
இ-மேயில்: cs@khivrajgroup.com

இது விவரங்களுக்குள் சேர்த்து 31.12.2017 அன்றுடன் முடிந்த காலவரம்புகளை தனிக்கேள்வெப்பப்படாத நிதிநிலை குடிவகளை (எ.டபிபி) கம்பெனி (பி) லிமிடெட், நெ.49, ஆற்காடு ரோடு, கோடம்பாக்கம், சென்னை-24, 2015-ல் வகுத்தியுள்ள SEBI (பெறுப்புகள் பட்டியலிடுதல் மற்றும் தேவைகளை வெளிப்படுத்துதல்) கீழ்க் குறளகம் 29-வது நிதிமுறை மற்றும் 30, 33, 46 மற்றும் 47-வது நிதிமுறைகளின் கீழும் மற்றும் இதர பொருத்தமான நிதிமுறைகள் இடையில் அமைகின்ற கீழும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

மேலும் மேற்பெறும் தகவல்கள் கம்பெனிபின் WWW.castletraders.in என்ற இணையதளத்திலும், மற்றும் மெட்ரோபோலிட்டன் லாடர் என்சைசுரேடி அடித்தியா லிமிடெட் திறுவனத்தின் WWW.MSEL.in என்ற இணையதளத்திலும் வெளிப்பட்டுள்ளது.
மேலும், 2015-ல் வகுத்தியுள்ள SEBI (கேள்வந்தகளை தலை, பெய்தல்) நிதிமுறைகளின் படி இணைக்கப்பட்ட அனைத்து பக்கங்களுக்காக கம்பெனிபின் பங்குகள் பரிவர்த்தனைகளை டிரேடிங் விளம்ப 17.01.2018 முதல் 03.02.2018 வரை (இந்த இறு தினங்கள் உட்பட) நடப்பட்டுவருகும் என்பது இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

கேசல் டிரேடர்ஸ் லிமிடெட்டுக்கள்
இடம்: சென்னை
S. வீஜயபாண்டியன்
தேதி: 16.01.2018

மத்திய சென்னை மாவட்ட சீட்டு நிதி வழக்குகள் நடுவர் நீதிமன்றம், N.S.C. போஸ் ரோடு, குறளகம், முதல் தளம், சென்னை 108

நடுவர்
மத்திய சென்னை மாவட்ட சீட்டு நிதி வழக்குகள் நடுவர் நீதிமன்றம், N.S.C. போஸ் ரோடு, குறளகம், முதல் தளம், சென்னை-108, வழக்கு எண்.49/2017

பூக் கோலம் சிட்டில் அண்ட் ஸ்பானைஸ் கம்பெனி (பி) லிமிடெட், நெ.49, ஆற்காடு ரோடு, கோடம்பாக்கம், சென்னை-24, -எதிர்-

1. A. Sasi Kumar & another
2. S. Nalayani, W/o. A. Sasi Kumar, 35/6, Type III, HVF Quarters, Avadi, Chennai-54.

செரத்து விபரம்-1590/2010

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் வட்டம், காஞ்சிபுரம் பதிவு மாவட்டம், பள்ளிப்பட்டி சா-பதிவாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட 6 நெடியம் கிராமத்திலுள்ள கம்பெனி ரெட்டி பெயரில் தாக்கலாகி உள்ள பட்டா எண்.41ன் படி புஞ்சை சீவே எண்.48/1B ல் பூரூர படிபு (எர்ஸ் 0.38.0) ஏக்கர் 0.94 சென்னை 0 மேற்படி சொத்து மேற்படி கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்டது. மேற்படி சொத்து திருண்டான சகல் பாத்தியகைகள் உள்ளது.

வாதி சீட்டு நிறுவனத்திற்கு தாங்கள் செலுத்த வேண்டிய நிறுவன பாக்கி வட்டியுடன் ரூ.8,83,220/- தொகையை திரும்பப் பெற இந்த தாவா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தாவா 30.01.2018 அன்று காலை 11.00 மணிக்கு மத்திய சென்னை மாவட்ட சீட்டு நிதி வழக்குகள் நடுவர் நீதிமன்றம், N.S.C. போஸ் ரோடு, குறளகம், முதல் தளம், சென்னை-108.

முன்பு இறுதியாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறது. அன்று தேரில் ஆஜராகாதவரின்மீது இந்த தாவா உங்களுக்கு எதிராக ஒரு தலைபட்சமாக முடிவு செய்யப்படும்.

இ.நிராயத்தான்
வாதிபின் வழக்கறிஞர்

மாலைச்சுடரில்
விளம்பரம் செய்து
பயன்பெறுங்கள்